

# THE HUE AND CRY.

ISSUED ON TUESDAYS AND FRIDAYS.

NOTICE.—Any person giving information leading to the apprehension of an offender, or to the discovery of stolen property, may be rewarded on the recommendation of the Inspector-General of Police. Any person found in possession of stolen articles is liable to prosecution.

Applications for rewards for the capture of escaped convicts should be addressed to the Inspector-General of Prisons.

අපරාධකාරයන් අල්ලාගැණීමට පුළුවන්වෙන්නාවූ හෝ හොරබඩුවක් සොසාගාගැණීමට පුළුවන්වෙන්නාවූ හෝ හේ අතියකුට පොලිසිගේ ඉන්ස්පැක්වර් ජනරාල්තැන කියන හැවියකට කාංගිදෙන්ට යෙදෙනවා ඇන. සම් හොරබඩුවක් සමෙක් වෙන නිබී සම්භවුනොන් ඔහුට විරුඩව පැමිනිලිගන්ට යෙදෙනවා ඇත. සැග්වීගිය හිරකාරයින් ඇල්ලීමට නැගි හිරගෙවල්වල ඉන්ස්පැක්ටර් ජනරාල්නැනගෙන් ඉල්වියපුතුයි.

சூறறடாளை ஃயப் பிடிதைக்ஃ அல்லது தெருட்புட்டைகள் எணை பிபேடித்த ஃபையரறி தறில் சகிற எவருக்கும் பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஜென்றவின் து சிபாரிசின் டேரில் நன்கொடை கிடைச்கும். இருட்டேடைக்ஃன வைத்திருப்பவருக்கு விரோதமாய் வழக்குவைக்கப்படும். தப்பிப்போகை மறியர்கார**ைப் பி**டித்த லூக்கு வெகுமதி பறியலிட்டின்ஸ்பெத்றர் ஜென்றவிடம் கேட்டுப்பெற்று சகொள்ளலாம்.

#### WANTED BY THE POLICE.

PPUWA; charged with theft at Sinna Haragama estate on October 13, 1895; is a Sinhalese of the Barawa caste; religion, Buddhist; age, about 34 years; height, about 5 ft. 5 in.; make, well built; complexion, dark brown; nose, big; mouth, ordinary; teeth, regular; eyes, black and small, somewhat squint; hair, black, tied in a knot; moustaches and beard, shaved; blue patches in the face; birthplace, Doolmuray, Lower Hewaheta, haunts Doolmuray, Hewawissa, Dangomua; is married to Somidra of Doolmuray, and keeps a mistress; is well known to D. F. Perera of Sinna Haragama, Appuhami of Bootawatta, and the Arachchy and Korala of Lower Hewaheta. The Police Magistrate of Kandy has issued warrant No. 24,707 for his arrest.

## STOLEN.

N September 3, 1895, from the Hindu temple at Kaitadi: a bell weighing 200 lb., with an engraving on it to the effect that it is the property of Veerakettipilliar Kovil. The rim is slightly cracked. Owner, Santharasakara Saravanamuttu Mudaliyar, Manager of the temple.

On September 18, 1895, from the owner's premises at Musalai: a red cow and a black heifer, both branded × on the right cheek, & on the right side, ((on upper part of the right hind leg. Owner, Sinnatamby Vyramuttu.

On September 30, 1895, from the Hindu temple at Anaikoddai: a bronze bell. Owner, Veerowagu Nallaperumal, Manager of the temple.

On October 13, 1895, from the owner's garden at Ariakulam: a copper caldron with  $\bigcirc a$  engraved on the upper surface, one of the handles missing. Owner, Sthemparapillai Kanapatipillai.

On October 19, 1895, from the bungalow at Hatton tunnel, Hatton: 2 umbrellas, a serge jacket, and a child's cloak. Owner, Miss C. F. Pole.

On October 21, 1895, from the lines at Hornsay, Dikoya: 4 white kerchiefs (called velukanda), 1 shawl, 3 pairs vetties, 16 handkerchiefs, 134 yards white cloth (No. 27), 9 palsayakandaka, 2 silk cloths, 4 vetties, 16 pattunam vetties, 16 white handkerchiefs, 2 white shawls, i Jaffna vettie, and Rs. 90 in cash. Owner, Arlanda Kangany.

On October 21, 1895, from the bungalow at Madakelle state: a six-chambered revolver by John Blesset & Sons, bearing 256, registered at the Kandy Kachheri, No. 50,462; by turning a button at the end of the

stock the top half of the handle can be removed and the inside work can be seen. Owner, Robert E. Prance.

On October 22, 1895, from the bungalow of Mr. A B. Leitch, Great Valley estate: 1 dozen dessert plates, 8 cheese plates, 3 Jaranese-pattern soup plates, 2 blue pattern soup plates, 7 small chinaware cups, 1 dozen saucers, 1 dozen meat plates, 1 hurricane lamp, 4 bread plates, 2 small it mblets, 1 water recef cap, 1 water proof coat, 1 tweed coat. Owner, A. R. Leitch.

On October 23, 1895, from the servants' line, Yatawatta: 1 woollen coat, 1 china silk coat, 6 white coats marked "D. S. Perera," 1 red shawl, 1 Turkish towel, 7 yards Cannanore red cloth, 3½ yards Cannanore cloth with black stripes, 1 unstitched woollen cloth, 3 shirts, 7 cottom banians, 3 drill cloths, 2 flannel shirts, 1 silk tassel, 1 cap, 2 umbrella covers, 1 tin box marked "D. S. P." Owner, Don Stephen Perera.

On October 24, 1895, from Poolbank bungalow, Hatton: 2 Cannanove coats, a pipe, penknife, pocket kerchief, and a pencil. Owner, D. B. Jayawardena.

During the last two or three months, from the District of Anuradhapura, the following cattle:—

One he-buffalo branded නෙ. කි.; 1 he-buffalo branded අ. කි.; 1 she-buffalo branded හි. බ්. කි. මැ. යි.; 1 he-buffalo branded කැදිරට මෑ., age about 6 years, white on the forehead; 1 he buffalo branded අ. බ. කි. නො., age about 6 years, pointed horns, white on the forehead; 1 buffalo branded කැට ව ඔ.; 1 buffalo branded කැට ඩ හි.; 1 buffalo branded කි.ට ඩ හි.; 1 buffalo branded හි සු: 1 buffalo branded හි සු: 1 buffalo branded හි සු: 1 buffalo branded හි සි: 1 he-buffalo branded අදුගෙන්, black colour, horns blunt, one ear torn, gelded, 8 years; 1 he-buffalo branded හා න ව, brown colour, gelded; 1 he-buffalo branded හා න ව, brown colour, gelded; 1 he-buffalo, elk colour, horns graving back, age about 10 years, branded ම ශාරවවී මුහුගන්, gelded; 1 he-buffalo, black colour, age about 8 years, horns straight, ears cut, branded කි හි ක ඩ gelded, other side branded හො. හි කි.

#### STRAYED.

N October 26, 1895, from Errol estate, Hatton: a white terrior dog with black patches on the head and back. Apply to Inspector, Hatton.

#### FOUND.

N October 22, 1895, at Ward street, Kandy: a white fox-terrior slut with black and yellow patches on the body; tail, cut. Apply to Mr. H. C. Frenche, Ward street, Kandy.

## LOST.

O'N October 21, 1995: a lady's silver watch between Richmond Hill and Fort, Galle. Owner, Miss

## MISSING.

N October 27, 1835. Midumage Robert Perera of Ferry lane, Slave Island; is a Sinh dese lad of the Goigama caste; religion. Buddhist; age, 10 years; height, 3 ft. 6 in.; make, middling; complexion, dark brown; nose, ordinary; mouth, somewhat broad; teeth, regular; eyes, black; hair, cut short; has a scar on the chin; one ear bored; a finger missing on the right hand; eruptions on the body; birthplace, Wolfendahl, Colombo; known to Police Constables William Perera, Charles, and Banda, of Slave Island.

#### NOTICE.

THE owner lof the scrip of shares 492/494, Adam's Peak Hotel Co., Limite I, a livertised in the Hue and Cry of October 23, 1835, is Mr. G. Benzie.

## **පො**ලිසියට ඕනෑකරණ අය.

මා 13 මෙන් දින සින්නරනම වන්නේදී මසාර කම්කලාය කියා දේෂා මෙන්ව මනිය කරණි ඉහිරි කියි. සින්නරනම වන්නේදී මසාර කම්කලාය කියා දේෂා මෙන්ව මනිය කරණි ඉැබ සිනිසි; ජාතිය, සිංහල; කුලය, මෙන්වාසා; අනම, බූවාගම; වගස, අවිරුද 31 දී; ලව, අවිරුතුන් අනල් 5 න් පමන ඇත; ශාරීරය, සම්පූමණ වී ඇත; පාට, කලර්ලරි නියා මන්ව සින මේදී සට, සමානයේ ද දන්, කරිදී සට ඇත; ඇත්, කරයි සුන්මයි මිනක් වසරයි; ඉහළ නත්, කරිදී සට සැම්ම මිනක් වසරයි; ඉහළ නත්, කරිදී සට කැලද් මුමේ සහ රටුව සැනද නිර්ධාව කැලද් මුමේ සහ නිර්ධාව කැලද් මුමේ සහ නිර්ධාව කල දේඛම්රී; මෙන්නේදී සම නත් සම්පිතික කරු දල්ඛම්රී; මෙන්නේදී සම නත් දේඛම්රී සම්පුත් සම කතාදව දමුවේ සහ නිර්ධාවය. සින්නරන්න වී. ඇත්, මෙනර් දේඛම්රී, මෙන්නරාය. සින්නරන්න වී. ඇත්, මෙනර් යන් අර්ථානමට සහ සහ දමුවේ සහ කෝරාලටන් වෙනත්ව සහ සහ දමුවේ සහ කෝරාලටන් වෙනත්ව සහ සහ දමුවේ සහ කෝරාලටන් වෙනත්ව සහ සහ දමුවර දෙන්නට දෙන්නේදීම සහ කෝරාලටන් වෙනත්ව සහ සහ දමුවර අත්

#### **ලකාරයාවී කරන්ට ල**කදුනා.

ම 1895 ක්ටු සැප්තැම්බර් මස 3 ඉවන් මිත ඉත්වා මිමේ නී න්දු ඉද්වාණේ නීම : රාත්තල් 200 අපමත බරඥාති කාන්වාරයක්. ඒ කුප්ව වර්තපතිපු අගල් ඉතා විල් අකුරු කොටාලා ඇත, අයින විකත් ගැනිලා ඇත. අයිතිකාරයා, ඉ්වාලේ මූලිකයා සන්දුමන්කර සරවන මුත්තු මොදලිකාර්.

වම් 1895 ක්වූ සැස්තැම්බර් මහ 18 ඉවති දින මිතා ලේ එකේදී අයිතිකාරකාගේ නිවලක් ඉද: රතු එල දෙන්තා ලේ එකේදී අයිතිකාරකාගේ නිවලක් ඉද: රතු එල දෙන්තා ලේ වල සහ කළු එලව ස්සිකෝ 1ද. මේ දෙන්තා ගේම අකුතු කත්වූලේ " x " ය. දකුනු පැත්තේ " ළ " ද, දකුනු අන්තේ ඉස්සරා ගාමෙන් පිට ල කුණක්ද, දකුනු පස්සා ක්ෂේති පිට "(("ද නිවරණ පුරිස්සා ඇති. අයිති සාර්ජා, සින්නතුම් එරමුන්ටු.

මම් 1895 ක්වූ සැජන ම්බර්මක 30 ඉවති දින අනෙයි කෝඩ්ඩා එකේ තින්දු දේවාලේ තිබී: ලෝකව ගාන් වාර 1ක්. අයිනිකාරයා, දේවාලේ මූලිකයා වීරවාගු නල්ලයෙරුමාල්.

වම් 1895 ක්වු බන්නෝවර් මස 13 වෙනි දින අරිය කුලම් එසේ අයිනිකාරයාගේ වන්නේ නිම් : එක කයි පුම්ණක් අඩු උඩ පැන්නේ මෙ ද මතාවාලාඇති පින් කල කල්දරණ් 1ක්. අයිනිකාරයා, සිනම්පරම් පිල්ලේ කාන්තිපුල්ලේ.

වම් 1895 ක්වූ මන්තෝබර් මස 19 වෙනි දින ගැවත් මසෝ උමයේදී මහලාදේ නිම් : කුඩ 2ෑ, පරිජි ජැකැ ප්වූ දීද්ද ලාශීන්නේ කොලෝ 1ද. අයිනිකාරකා, සී. වී. පෝල් තරුණ නෝණා. වම් 1895 ක්වූ මක්තෝවර් මස 21 වෙන් දින දික් ඕසේ කෝරණ්සේ එකේ ලැසීමේ කිබී: විලකන්ඩා කියන සුදුලේන්සු 4ද, සාඑ 1ද, වෙව්ට් පොඩු 3ද, ලේ ක්සු 16ද, අඬක 27 දරණ සදු රෙදී ජාරු 134ද, පල් සෙසාසා ග්ඩේක 9ද, පවරෙදි 2ද, වේට්ට් 4ද, පට්ටනම් වේට්ට් 16ද, සුදු ලේන්සු 16ද, සුදු සාඑ 2ද, ජාපතේ වේට්ට් 1ද සහ කාසිවලින් රුපිනල් 90ද. අයිකිකාරගා, අර්ලන්ද කන්ගානි.

වම් 1895 ක්ටු ඉක්හෝබර් මස 21 වෙනි දීන මඩ කැලේ වන්නේ බහලාවේ නිහි : මහනුවර කව්වේරීයේ රිජීස්ථර්කරපු අඩික 50,462 දරණ කාලේ කොරවලේ තීමෙන බොන්නම කරකැව්වාම මිවේ ඉහල පතුව අත කට ගන්ඩ පුළුවන් සහ ඇතුලේ වැඩක් බලන්ට පුළුවන් ජේන බැලැස්සට් සහ පුතුයෝ විසින් සාදනලද අඩික 42,566 දරණ කොතු 6යේ ඊඩෝල්වර් 1ද. අසිනි කාරකා, රොබර්ට ඊ. පැරැන්ස් මහත්මයා.

වම් 1895 ක්වූ ඉක්ඉන්බර් මස 22 වෙනි දීන ඉහ රෙව්ව ලිවන්නේ එ. ආර්. ලිව් මහත්මයාගේ ඉහලාවේ තිබී : පලතුරු කන පිනන් අසින් 1ද, කේජු පිනන් 8ද, ජපාත් මාදිරියේ සුප් පිනන් 3ද, නිල් මෝජ්ගරේ සුප් පිනන් 3ද, ඒන පුන්ව කෝජප 7ද, පිරිසි දුසින් 1ද, කෑම කන පිනන් දුසින් 1ද, සුලභව පත්තුකරන ලාම්පු 1ද, පාන් කන පිනන් 4ද, පුන්වී වඹලේරු 2ද, මෝටර් පුරුප් කැප් 1ද, මෝටර්සරුප් කෝට් 1ද, ධූවීම්කෝට් 1ද, අයිතිකාරයා, ඒ. ආර්. ලිව් මහත්මයා,

වම් 1895 ක්වූ ම ක්මන් බර් මම 24 මෙනි දින **හැටත්** එමක් පල්මාන්ත් බහලාමට කිම: කත්හන්තූර් මොත්වී 25, පමුජය 15, පෑන කපන පිහිනා 15, සාක්**දා ලේ**න්සූ 1ක් සහ පැන්සල් 1ද. අමිතිකාර**න, බී. බී. ජස** වර්ධන.

#### දබාවහේසන්ට සෙදුනා.

ව 1895 ස්වූ මක්තෝමර් මස 26 වෙනි දින නැවන් එකේ ඇරෝල්වන්නේ ඉදු: ඔවුවේ සහ පිරේ කඵලප ඇති සුදු වැරිකර්වගේ නල්ලෙක්. නැවන්එකේ ඉන්ස්පැක්වර්ගෙන් ඉල්එමකළ සුතුයි.

# සම්බවෙන්ට ඉසදුනුා.

ටම් 1895 ක්වූ ඉන්නෝවර මස 22 වෙනි දින මහනුවර චොර්හි ඉස්ට්රීව් එකේදී: චලිකෙ කපාපු ඇතේ කහපාට සහ කළු ලප ඇති සදු පොක්ස්ටැරියර්මගේ චැල්ලියෙක්. මහනුවර චොර්හි විදියේ එවී. සි. පැන්ව මහන්මයාගෙන් ඉල්ළුමකල යුතුයි.

## නැතිවෙන්ට සෙදුනා.

වීම් 1895 ක්වූ ඔක්මතාමර් මස 21 වෙනි දින පාල්ලේ කොටුව ඇතුලවත් ඊච්මොන්ඩ් කිල් එක්වත් අතරදී: නෝනාවරුන්නේ ඊදි ඔරලෝසු 1ක්. අයිති කාරයා, සේ තරුණ නෝනා.

# නැතිවී සිවිසී.

ම ද්දුවාගේ රොවර්ට සෙුරා; මොහු වම් 1895 ක්වූ මක්තෝවර් මස 27 වෙනි දින කොළඹ කොණ් පොසැ්ඤව්දීයේ පැරි ලේත් එකේදී නැතිවී සිරීමි. ජාතිය, සිංහල; කුලය, ගොවිගොම; ආශම, බුඩාහම; වයස, අවුරුදු 10යි; ලස, අඩ 3යි ඇහල් 6යි; ශරීරෙ, මද්දිමයි; පාට, කලුළුලළුයි; නහග, සාමානයයි; කට, පලලයි; දත්, හරිවිදියට ඇත; ඇස්, කළුයි; ඉස කෙස්, කොටකර කපාල ඇත; නිකවේ, කැලලක් ඇත; එක කහක් විදලා ඇත; දකුනු අතේ ඇතිල් ලක් අඩුයි; ඇතේ ලපවානයක් ඇත; පියාතේ නම, ඇම්. ඇස්. පුරා; උප ත් නම, ආදුරුප්පුවිදිය; විලියම් පෙරා කොස්තැපැල්ටද, කොන්පොණ්සැම්දියේ වාර් ලස්ටද සන බන්ඩාටත් මොහුට දුනුම් ඇත.

## දුන්වීමයි.

ම 1895 ක්වූ මක්තෝබර් මස 29 වෙනි දින තෝ රුන් අල්ලන අතබෙරේ පුසිඩකර නිබුන පංගුවල නාම වට්ටෝරුව 492/494 සිරිපාද කන්දේ සීමාසකිත හෝටල ස්මාගමේ. අයිනිකාරයා, ඒ. බෑන්සී මතන් මහා

# **கொலிசுக்குத் தேள்வையான ஆளின்** விவரக்குறிப்பு,

பெயர்-அப்புவா, கஅக்கு ம ஆண்டு ஐப்பசிமாசம கூ **க் தேதி, சின்னகராக**மத் தோட்டத்**திற்** களவெடுத்தா னென்று குற்றஞ்சாட்டப்பட்டவன், சிங்களவன், சாதி-பரவ, பௌத்த சமயி, வயசு-ஏறக்குறைய கச, உயரம்-அடி ரு அங்குலம் ரு, எல்ல தேகம், கருமைகொண்டு கபி லகிறம், பெரிய மூக்கு, சாதாரணமான வரய், வரிசையா ன பற்கள், சிறுக்கறுப்பு வாக்குக் கண்சள், கறப்பு மயிர், குடுமியாகக் கட்டப்பட்டிருக்கிறது, மீசையுக் தாடியும-சுவரம்பண்ணப்பட்டிருக்கின்றன, முகத்தில்-நீலகிறமா ன தழும்புகள் உண்டு, பிறந்தவிடம்-லோவர் கியுவாகெ ற்ற என்னுமிடத்திறுள்ள மில்முற, சாதாரணமாய் வசி க்குபிடம் - மில்முற, ஊசாமிபிடங்கள் - மில்முற கியு வாவிச டங்கம், டுலுமுற எனனுமிடத்த சுமித்திரை யென்படிளே விவாகம்பண்ணியிருக்கிமுன், ஒரு டைப்பா ட்டி யுடையவன், சின்னகமுகம் டி. எவ். பெறேமு புட் டவத்தை அப்புகாமி லோவர் கியுவாகெற்ற ஆராச்சி கோருளே இவர்களுக்கு இவளே கன்ரு சத் தெரியும். இ வணேப் பிடிப்பதர்குக்கண்டிப் பொலீஸ் நீகவானுல் வி டப்பட்ட விறுக் திலக்கம் உசஎ0எ.

# *திருடப்பட்டது*.

கேஅகுடு ம ஆண்டு புரட்டாசிமாசம் கூ ந் தேதி, கைத டியில் சைவக்கோவில் ஒன்றிலிருந்து: உ00 இருத்தது ன்ன மணி க, அதில் வீரகத்திப்பிள்ளோயார் கோவிற் சொ த்தென்ற எழுத்து வெட்டப்பட்டிருக்தின்றது, வினிம் புசற்றே வெடித்தொருக்கினறது. சொந்தக்காரன், சந்தி ர சேகர சரவணமுத்து முத்லியார் கோவில் மானேசர். கஅகரு ம ஆண்டு புரட்டாசிமாகமக அ க் தேதி, மீ சாஃவிற் சொக்தக்காரதுடைய வளவிலிருக்து: சிவப் புப் பசு க, கறுப்புக் கடாரி க, இரண்டுக்கும் வலது கண் னத்திற் புள்ளி × க் குறியும், வலது பக்கத்திற் க குறி யும் வலது புறத்து மூனனங்காலில் ஒரு குறியும், பினை ங்காலினை மேற்புறத்தில் ((குறியும் உண்டு. சொக்கக் காரன, தினைத்தம்பி வயிரமுத்து.

கஅகுடு மே ஆண்டு பெரட்டாசிமாசம் கூலை ச் தேதி, ஆ இனைக்கோட்டையூற் சைவக் கோவில் ஒன்றிலிருக்தா: வெண்குஸ் மணி க். சொர்தக்காரன், வீரவாகு கல்ல பெருமாள் கோவில் மானேசா.

கேஅக்கு மே ஆண்மே ஐப்பகிமாசம மிகூ ச் தேதி, ஆரிய குளத்தில் செர்ந்தக்காரனுடைய வளவிலிருந்தா: செப் புக் இடாரம க, மேற்பக்கத்தில் கெ அடையாளங் கொத் தப்பட்டிருக்கிறது, கைபிடி ஒனறு இல்லே. சொர்தேக் காரன, தெம்பரப்பிள்ளே க்ணபதிப்பிள்ளே.

கஅகுடு மே ஆண்டி ஐட்பசிமாசம மக க் தேதி, தொட் பித்தோட்டத்தில் "கற்றன் என்ல" வங்களர்விலிருக்கு: குடைகள் உ, சேர்ஜ் ஜக்கெட் க, குழுக்கைகளின மே லங்கெக. சொக்தக்காரி, மிஸ் சி. எவ். போல்.

கஅகுடு ம ஆண்டு ஐப்பசிமாசம உக க் தேதி, டிக்கோ யாவிலுள்ள கோன்செல்லனிலிருந்து: வெள்ளக் குட் டைகள் ச, (வெலிகர்தையெனறு சொல்லப்படும்), சால்வை க, வேட்டி சோடு க, கைக்குட்டைகள் மக, (உஎ ம இலக்க) வெள்ளேச் சீல் யார் ககைச, "பலசாய கண்டக்" க, பட்டுச் சீல்கள் உ, வேட்டிகள் ச, பட்ட ணம் வேட்டிகள் மிசு, வெள்ளேச் கைக்குட்டைகள் மக, வெள்ளேச் சால்வைகள் உ, யாழ்ப்பாணம் வேட்டி க, காசு ரூபாய் க0. சொந்தக்காரன், அயிலாண்டிக் கண்காணி.

கஅகுடு ம ஆண்டு ஐப்பதிமாசம உக க் கேதி, மிடுகெ ல்லெத்தோட்டத்த உடைகளாவிலிருந்த : "ஜோன் பி சொசற் சின்ஸ" கமபெனியாராற் செய்யப்பட்ட ஆற குழற் கைத்துவக்கு (நிவோல்வர்) க, இலக்கம் உடுகை, கண்டிக் கச்சேரிப் பதிவிலககம் குறுசகுஉ, துவக்குச சோங்கந்தத்தில் குமிழி யொனறைஅமத்திறைல் பிடியின மேற்பாதியை எடுக்கலாம், எடுத்தால் உள்வேஸ்முழுவ தம் தெரியும். சொந்தக்காரன், குருபட் இ. பிருண்ணை.

கதுகரு ம ஆண்டு ஐப்பசிமாசம் உடைக் தேதி, கிறேற் யால்லித் தோட்டத்தில் மெறை எ. ஆர். லீச் என்பவரு டைய வங்களாவிலிருந்து: டெசெட் பீங்கான் துகின் க, சீஸ் பீங்கான் அ, ஐப்பான் மாதிரியான சூப் பீங்கா ன நு, புரூபற்றேண் சூப் பீங்கான உ, சிறு கோப்பைக ள்-எ, சோசர் தாசினை க, இறைச்சிப் பீங்கான தாசினை க, கரிக்கேன லாந்தர் க, அப்பம்வைக்கும் பீங்கான சு, சி அத்தமினர் உ, மழைத் தொப்பி க, மழைச்சட்டை க, ருவீட் கோட் க. சொர்தக்காரன, கீ. ஆர். லீச்.

தஅகரு ம ஆண்டு ஐப்பசிமாசம உதை ச் தேதி, யட்ட வத்தை வேல்க்காரரடைய வேகிலிருந்து: கம்பினிக் கோட் க, சீனப்பட்டுக் கோட் க, வெள்ளேக் கோட் க, டி. எஸ. பெறேருவெனது அடையாள மிடப்பட்டிருக்கி னறது, சிகப்புச் சால்வை க, துருக்கித் துவாய் க, கணை னூர் சிகப்புச் சீஸ் யார் எ, கறுப்புக்கோடுள்ள கணனூர் ச்சீஸ் யார் ளூ, தைக்காத கம்பினிச் சீஸ் க, கமிசைகள் கை, பருத்திப் பனியன எ, டிறில் சீஸ்கள் கூ, பிளானல் கமிசை உ, பட்டுக்குஞ்சம் க, தொப்பி க, குடை மேற் சீஸ் உ, தகரப் பெட்டி க, "D. S. P." என்று அடை யாளமிடப்பட்டிருக்கிறது. சொர்தக்காரன், தொன ஸ் ற்றீவின் பெறேறு.

கஅகுடு ம ஆண்டு ஐப்பசிமாசம உச க் தேதி, தொப் பித்தோட்டத்தில் "பூல்பாங்க்" உங்களாவிலிருக்கு : கனனூர் கோட் உ, சுங்கான ஒன மு, பேணேக் கத்தி க கைலேஞ்சி க, பெணசில்க. சொக்தக்காரன், டி. பி. ஐயவர்த்தன.

சென்ற இரண்டு மூன்று மாசங்களில் அனு ாசபுர 🎙 🖦 🖻 றிக்கிலிருர்து : பினஞற் சுட்டப்படும் எருமை கள் ; சூல. இ. குறியுள்ள எருமைக்கடா, டி. பி. குறியு ன்ன ஏருமைக்கடா, நி. வி. நி. இ. வி. குறியுள்ள பெண் எகுமை, வு. வி. பி. பி. குறியுள்ள எருமைக்கடா, வு. දී ර. ට. මැ. குறியுள்ள எருமைக்கடா, வயசு-ஏறக்கு றைய கூ, செற்**றியில் வெள்ளே, டி.** வி. தி. வே. குறியு ன்ன எருமைக்கடா, வயசு-ஏறக்குறைய கு, உளேர்த கொமபுகளுடையது, கெற்றியில் வெள்ளே, ஹு. ට. இ. குறியுள்ள எருடை கே, வு. ට. සි. குறியுள்ள எருடை கே, இ. து. குறியுள்ள எருடை கே, இ. வி. குறியுள்ள எருடை **ை, நாடுவி விடிவி** இது. கு**றியுள்**ள நலமடித்த எருமைக் கட்ர க, අ.இ. இன்றி குறியுள்ள எருமைக்கடா, கறப்பு **இறம், மொட்டைக்கொம்பு, ஒரு கா.அ** இழிக்கிருக்கி**ன** தது, ஈலமடிக்கப்பட்டது, வயசு-அ, பே. இர. குறியுள்ள குறுமைக்கடா, காதுகள் வெட்டப்பட்டிருக்கின்றது, கது ப்பு இழைம், ால்மடிபட்டது, வை. வி. பி. குறியுள்ள எரு **ஷம்க்கடா, செங்கல்மங்கலான கிறம், கலம**டிக்கப்பட்டி குக்கிறது, இழைරචூறி இ. கு. இவி. குறியள்ள எருமைக் தடா, மரை நிறம், கொம்புகள் பிற்சரிவானவை, வயசு-சேறக்குறைய மி, ஈலமடிக்கப்பட்டது. மி வயசுள்ள சறு ப்பு எருமைக்கடா, வயசு-ஏறக்குறைய அ, கேரிய கொ ம்புகள், வெட்டப்பட்ட காதகள், வி. 8. வ. இ. குறியு ள்ளது கலமடிக்கப்பட்டது, மற பக்கத்தில் ஒறு. இது. 8. கி. குறியுள்ளது.

## அலேத்துபோன் து.

கேஅகுரு மே ஆண்டு ஜெப்பசிமாசம உகு ந் தேதி, தொப் பித்தோட்டம் "எமூல்" தோட்டத்திலிருந்தா: தஃலி அபை முதேதிதுமை கறுப்புப் புள்ளிகளுள்ள வெள்ளே பெரி போர் நாய் க. தொப்பித்தோட்டத்தை இன்ஸைபெக்டரி டிமை கேட்கே.

#### கண்டு முக்கப்பட்டது.

கஅக்டு ம ஆண்டு ஐப்பகிமாசம உஉர் தேதி, உவாட் தெருவில் : ஒரு வெள்ளே "பொக்ஸ் தெரியர்" பெட்டை

Police Office, Colombo, October 31, 1895. காய், இதன தேகத்திற் கறப்புப்புள்ளி சனும் மஞ்சட்புள் னிகளுமுண்டு, வால் வெட்டப்பட்டிருச்சின் றது. கண் டி உவாட் தெருவில் மெண் எச். கி. பிறெஞ்சிஸ் என்பல ரிடன் கேட்டுப்பெற்றுக்கொள்க.

# இழக்துபோகப்பட்டது.

கேஅகுடு மே ஆண்டு ஐப்பசிமாசம உக ஈ சேதி, காலி யில் கோட்டைக்கும் '' மிச்பணட் ஹில் என்றுயிடத்து க்குமிடையில் : பெண்கள் வெள்ளிக்கடிகாரம்க. செர ந்தக்காரி, மிஸ் கே.

## காணுமற்போனவன்.

கஅகுடு மை ஆண்டு ஐட்பசிமாசம் உள ந் தேதி, கொமு பணித்தெரு " டெகிலேனி" லிருக்கும் மதமைக்கே நூய் டிபெறேறு என ஐஞ் சிறுவன, சிங்களை வனை, வேளோளன, பொனத்த சமயி, வயசு-ஏறக்குறையை மி, உயரமு-ஆடி கை அங்குலம் கூ, நடுத்தரமான தேகம், கருமைக்கொண்ட கபில் நிறம், சாதாரணமான மூக்கு, சிறுது அகண்ட வாய், வரிசையான பற்கள், கறட்புக் கண்கள், மயிர்-கட்டையாய் வெட்டப்பட்டிருக்கின்றது, மோவாயில் தழுப்பொனதுண் நெரு வரலில்லி, தேகத்தில் சொறியுண்டு, வறைத் கைகில் ஒரு வரலில்லி, தேகத்தில் சொறியுண்டு, பிறப்பிடம்—"உவூல் பெண்டோல், கொழும்பு" பொலி கைக்சொனதாப்பல் உவில்லியம் பெறேறுவுக்கும், கம்பெ னித்தெரு சாள்ஸ் பேண்டா என்பவர்களுக்கும் இவணே தன்றுக்கிதியும்.

# அறிவித்தல்.

சஅகடு ம ஆண்டு ஐப்பசிமாசம உக க் தேதிப் பத்தி ரிகையிற் சுட்டப்பட்ட "ஆடம்ஸ்பீக்" கோட்டல் கொ மபனி சகஉ∤சகச ம இலக்கப்பங்குக் கைச்சோனிச். சொர்தக்காரன, மெஸ சி. பென்சி எனபவர்.

#### L. HOLLAND,

for E. CREASY,
Acting Inspector-General of Police.